

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் III - பேரேடு

மாதிரி வினாத்தாள்-1

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:35:00 Hrs

Total Marks : 25

பகுதி-அ

5 x 1 = 5

- ஆள்சார் கணக்குகளையும் சொத்துக் கணக்குகளையும்.....
(a) முடிக்கப்படுகின்றன (b) இருப்புக் கட்டப்படுகின்றன (c) முடிக்கப்பட்டு மாற்றப்படுகின்றன
- குறிப்பேட்டிலுள்ள பதிவினை இணைக்கக் கூடிய பேரட்டுப் பகுதி
(a) பே.ப.எ.பத்தி (b) கு.ப.எ பத்தி (c) விவரப் பத்தி
- ஒரு கணக்கின் பற்றுப் பக்கத்தில் எடுத்தெழுதப்படும் கணக்கு குறிப்பேட்டில்
(a) பற்று வைக்கப்பட்ட கணக்கு (b) வரவு வைக்கப்பட்ட கணக்கு (c) இரண்டும்
- பெயரளவைக் கணக்கின் வரவு இருப்புக் குறிப்பது
(a) வரவு/ஆதாயம் (b) செலவு/நட்டம் (c) சொத்து
- பெயரளவைக் கணக்கின் வரவு இருப்புக் குறிப்பது
(a) வரவு/ஆதாயம் (b) செலவு/நட்டம் (c) பொறுப்பு

பகுதி-ஆ

6 x 2 = 12

- பேரேடு (ledger) என்றால் என்ன ?
- பேரேட்டின் வரைவிலக்கணம் தருக.
- விடுதாள் பேரேடு (Loose lead Ledger) என்றால் என்ன ?
- எடுத்தெழுதல் (posting) என்றால் என்ன ?
- பேரேட்டில் எப்பொழுது எடுத்தெழுதப்படுகிறது ?
- இருப்பு இன்மை (Nil Balance) என்றால் என்ன ?

பகுதி-இ

1 x 3 = 3

- கீழ்க்காணும் கணக்குகளில் தோன்றும் இருப்புகளைக் குறிப்பிடுக
அ ரொக்கம்
ஆ கடனீந்தோர்
இ விற்பனை
ஈ அறைகலன்
உ கழிவு பெற்றது
ஊ கடனாளி
எ கொள்முதல்
ஏ முதல்
ஐ ஊதியம் வழங்கியது
ஒ கணினி

பகுதி-ஈ

1 x 5 = 5

- கீழ்க்காணும் நடவடிக்கைகளை திரு இரவி அவர்களின் குறிப்பேட்டில் பதிந்து பேரேட்டில் எடுத்தெழுதி இருப்புகளைக் காண்க . 2004 ஜூன்

2004 ஜூன்	ரூ
1.இரவி தொழில் தொடங்க முதிலிடு செய்தது	5,00,000
3 வங்கியில் செலுத்தியது	80,000
5 கட்டடம் வாங்கியது	3,00,000
7 சரக்கு வாங்கியது	70,000
10 சரக்கு விற்கிறது	80,000
15 வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது	10,000
25 மின்கட்டணம் செலுத்தியது	3,000
30 ஊதியம் வழங்கியது	15,000
